

ஐய் : (சிவகங்கை) கோட்டைவாசல்.

பாத்திரங்கள் : ஜனரல் ஆக்னியூ, வெல்ஷ், சிப்பாய்கள் 1, 2 படமாத்தூர் உடையத்தேவன், கிராமவாசி - 1, மற்றும் பொதுமக்கள்.

(காட்சி ஆரம்பத்தில் உடையத்தேவன் ஒரு ஆசனத்தில் அமர்ந்திருக்கிறான். அவனுக்கு இரு மருங்கிலும் சிப்பாய்கள் 1ம் 2ம் துப்பாக்கி சகிதம் நிற்கிறார்கள். ஐங்க் கூட்டத்தோடு கிராமவாசி...1 நிற்கிறான். கூட்டத்தினரிடையே கசமுசப்புக் குரல்).

சிப். 2 : ஸைலேன்ஸ்! பேசாமலிருங்கள்! துரை அவர்கள் பேசப் போகிறார்!

ஆக்னியூ : (முன்னால் வந்து பேசத் தொடங்குகிறான்) சிவகங்கைச் சீமையின் பொது மக்களே! எங்கள் கிழக்கிந்தியக் கம்பெனியின் சார்பில் உங்களுக்கு நான் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மருதுபாண்டியரோடு நாங்கள் போரிட்டு வருவதையும், மருதுபாண்டியர் காளையார்கோயில் காட்டில் ஒளிந்துகொண்டு எங்களை எதிர்த்து வருவதையும் நீங்கள் அறிவிர்கள். ஆங்கிலேயர்களான நாங்கள் ஏதோ உங்கள் சுதந்திரத்தைப் பறித்து, உங்களை எல்லாம் அடக்கி ஆள வந்திருப்பதாக, எங்கள் மீது பழி சுமத்தி வருகிறார்கள் மருதுபாண்டியர்கள். யாருடைய சுதந்திரத்தையும் பறிக்கும் நோக்கம்

வாய்மைகள்

ஓங்களுக்குக் கிணை யாது. நீங்களெல்லாம் சுப்பி சுமார்களும் சுக்குமார்களும் நாகரிகமாகவும் வாழவேண்டும் என்பதே எங்கள் நோக்கம். நவாடுன் நாங்கள் செய்துகொண்ட உடன்படிக்கையின் பிரகாரமே நாங்கள் இந்த நாட்டில் வரிவருல் செய்யும் பொறுப்பையும், அதையீட்டியை நிலை நாட்டும் பணியையும் நிறைவேற்றிவருகிறோம். மருதுபாண்டியரோ வரிப்பாக்கியையும் செலுத்தவில்லை. அத்துடன் எங்களுக்கு விரோதமாகத் தென்னாட்டின் அமைதியையும் கெடுத்துவருகிறார், எங்கள் எதிரியான கட்டபொம்மனுக்கு ரகசியமாக உதவிகள் செய்தார். இப்போதோ எங்களுடன் பகைத்துக் கொண்டு ஒடிவந்த ஊழைத்துரைக்கு அணக்கவும் தந்து பாதுகாத்து வருகிறார். எனவே தான் நாங்கள் அவர்மீது வேண்டா வெறுப்பாய்ப் போர் தொடுக்க வேண்டியதாகிவிட்டது.

இது மட்டுமல்ல. இந்தச் சீமையைப் பரம்பரை பரம்பரையாய் மறவர்களே ஆண்டுவந்திருக் கிறார்கள். ராணி வேலுநாச்சியார் காலமான பின்னால், மருது பாண்டியர் இந்தச் சீமையைத் துராக்கிரமமாகத் தன் வசமாக்கிக் கொண்டு விட்டார். ராணிக்கு வாரிக்கள் இல்லை. எனவே சட்டப்படி அடுத்த வாரிக்தார் யார் என்பதைக் கண்டறிந்து அவரிடம் இந்தச் சீமையை ஒப்படைப்படு எங்கள் பொறுப்பு; எங்கள் கடமை.

ஆம், நாங்கள் சத்தியத்துக்கும் சட்டத்துக்கும் நீதிக்கும் நியாய

புத்திக்கு மே கட்டுப்பட்டவர்கள்;
அநியாயத்துக்கல்ல. எனவே வாரிசுரிமைப்
பத்திரம் எதுவும் இருந்தால், அதனைச்
சமர்ப்பிக்குமாறு மருதுபாண்டியரைக்
கேட்டுக் கொண்டோம். அவரோ
அதனைக் காட்டமறுத்ததோடு நில்லாமல்
போருக்கும் சித்தமாகிவிட்டார். மருது
பாண்டியர் காலஞ்சென்ற ராணியாருக்குக்
கணவராக இருக்கலாம். என்றாலும்
சட்டப்படி அவருக்கு வாரிசுரிமை
கிடையாது. ஏன்? அவரோ அகம்படியர்;
இதுவோ மறவர்ச்சைமே; எனவே மறவர்
மக்களின் உரிமையை மருதுபாண்டியர்
மறுக்கிறார். இதனால் நாங்கள் ஏதோ
அகம்படியார்களுக்கு விரோதமாக
நடக்கிறோம் என்று யாரும்
எண்ணிவிடக்கூடாது. எங்களுக்கு
எல்லோரும் சமம். புதுக்கோட்டை
மன்னரைப் பாருங்கள். அவர் கள்ளர்
வகுப்பினர், எனினும் அவரை நாங்கள்
ஆதரிக்கிறோம். கட்ட பொம்மனும்
எட்டயபுர மன்னரும் நாயக்கர்கள் தான்.
எனினும் நாங்கள் கட்டபொம்மனை
அழித்தோம். எட்டப்பனை
ஆதரிக்கிறோம். எங்களுக்குத் தர்ம
நியாயம்தான் பெரிதேயொழிய
தனிப்பட்ட நபர்களோ ஜாதியோ அல்ல.
எனவே மறவர்களுக்கே உரிய
இந்தச் சீமையை மறவர்களிடமே
ஒப்புவிக்க வேண்டும் என்ற உயர்ந்த
நோக்கத்தினால், இதோ இங்கு
அமர்ந்திருக்கும் படமாத்துர்
உடையத்தேவர் அவர்களை இந்தச்
சீமைக்கு அதிபதியாகத் தேர்ந்தெடுத்தோம்
தேவரவர்கள் காலஞ்சென்ற முத்து

வடுகநாத துரைக்குத் தாயாதிக்காரர்.
எனவே வாரிசுப்படி இவரே இந்த
அரசுபதவிக்கு உரியவர். நாங்கள் இந்த
நாட்டை ஆள விரும்பவில்லை என்பதை
இவரை நாங்கள் அரசராக்குவதிலிருந்தே
நீங்கள் புரிந்து கொள்ளலாம். எனவே
கம்பெணியாரின் உத்தரவுப்படி நான்
படமாத்தூர் உடையத்தேவர் அவர்களை
இன்றுமுதல் இந்தச் சீமையின் மன்னராகப்
பிரகடனம் செய்கிறேன். அவருக்குக்
கம்பெணியின் சார்பில் இந்த
மகுடத்தையும் வாளையும் அளிக்கிறேன்!

(கர்னல் வெல்ஷிடமிருந்து தலைப்பாகையையும்
வாளையும் வாங்கி உடையத்தேவனுக்கு
அணிவிக்கிறான். பின்னர் அவனுக்கு மாலையும்
குட்டுகிறான். பின்னணியில் நாதஸ்வர இசை
கேட்டு ஓய்கிறது).

சப். 2

: ஸைலென்ஸ்! என்ன சப்தம்? சப்தம்
போடாமல் இருங்கள். இதோ மகாராஜா
பேசப் போகிறார்.

டைய தேவன்

: (எழுந்துநின்று கணத்துக்கொண்டு) துரை
அவர்களே! அருமைப் பெருமக்களே!
எனக்கு முடிகுட்டியதன் மூலம் நமது
மறவர் குலத்துப் பெருமையையும்
உரிமையையும் நிலைநாட்டிய கும்பினித்
துரை அவர்களுக்கு எனது சாஷ்டாங்க
நமஸ்காரங்களை உங்கள் சார்பாகத்
தெரிவித்துக்கொள்கிறேன். பெருமக்களே!
மருதுபாண்டியரால் இன்று நாம்தான்
வீணில் சாகவேண்டி இருக்கிறது. அவர்
செய்து வந்துள்ள அக்கிரமங்கள் கொஞ்ச
நஞ்சமல்ல. மகாராணி வேலுநாச்சியாரை
எப்படி யோ வசியப்படுத்தி மயக்கி
அவரைச் சோரமாகத் திருமணம்புரிந்து

கொண்டார். மகாராணி யின் மீது அவருக்கு ரொம்ப காலமாகவே ஒரு கண் இருந்து வந்திருக்கிறது. முதன் முதலில் காளையார் கோயில் சண்டையில் நமது மன்னர் முத்து வடுகநாதர் இறந்து போனாரே, அந்த மன்னரின் மரணம் வீரமரணம் அல்ல. ராணியை அடைய வேண்டும் என்ற துராசையால், மருது பாண்டியரே அவரைக் கொலை செய்துவிட்டார். இந்த உண்மையைக் கும்பினியார்களே ரகசியமாக என்னிடம் தெரிவித்தார்கள். அது மட்டுமல்ல; நமது ராணி வேலு நாச்சியார் அகால மரணம் அடைந்ததை நீங்கள் அறிவீர்கள். ராணியின் மரணம்கூட இயற்கையானது தானா, அல்லது மருந்திட்டுக் கொன்ற மர்மக் கொலையா என்ற சந்தேகத்துக்குக் கூட நிறைய இடமிருக்கிறது. காரணம், மருதுபாண்டி யரின் நாட்டாசைதான். மறவர்களுக்குப் பாத்தியப்பட்ட இந்தச் சீமையை அகம்படியர்களுக்கு உரிமையாக்க வேண்டும் என்பதே மருதுபாண்டியரின் ஒரே நோக்கம். எனவேதான் அவர் மகாராஜாவையும் வஞ்சித்துக் கொன்றார்; மகாராணியையும் மயக்கிச் சோரம்புரிந்தார். பின்னர் செய்தி பாத்தியப்பட்ட இத்தகைய பஞ்சமாபாதகங்கள் கொண்டு விட்டார்.

அவரது ஆட்சியில் அவர் எண்ணற்ற தான் தர்மங்களும் நன்மைகளும் செய்திருப்பதாக நீங்கள் கருதலாம். தாம் செய்த இத்தகைய பஞ்சமாபாதகங்கள் அனைத்தையும் மூடி மறைப்பதற்காகத் தான் அவர் தர்மங்கள் செய்தார். மேலும்,

தர்மம் செய்வதற்கு அவர் யார்? தர்மம் செய்தது யார் சொத்து? மறவருடைய சொத்தை எடுத்து அகம்படியருக்குத் தர்மம் செய்வதா? கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பதா? இந்த அநியாயத்தை மறவர்களான நாம் இனியும் சுகித்துக் கொண்டிருக்க முடியாது. மறவர் குலத்தின் அரசு பரம்பரையையே கொன்று குவித்த மருது பாண்டியனை நாம் இனியும் விட்டுவைக்கக் கூடாது. ஆம், விட்டு வைக்கவேகூடாது. வாழ்க மறக்குலம்! வாழ்க சிவகங்கை!

சிப். 2

: (கோஷம்) வாழ்க படமாத்தூர் உடையத்தேவர்!

(கூட்டத்திலுள்ள ஒருசிலர் மட்டும் இதே கோஷத்தை எதிரொலிக்கிறார்கள்).

கூட்டத்தில் சிலர் : வாழ்க படமாத்தூர் உடையத்தேவர்!

(இந்தச் சமயத்தில் கிராமவாசி - 1 கூட்டத்திலிருந்து பிரிந்து முன்னுக்கு வந்து கத்தத் தொடங்குகிறான்).

சிப். 1

: (ஆத்திரத்தோடு) துரோகிகளா! ஊரை இரண்டு படுத்தவா திட்டம் போடுறீங்க? டேய், வெள்ளைப் பிசாசே! தர்ம நியாயத்தைப் பற்றிப் பேச வந்திட்டியே, தர்ம நியாயத்தைப் பற்றிப் பேச உனக்கென்னடா உரிமை இருக்கு? எங்கோ அக்கரைச் சீமையிலேயிருந்து வந்த பயலுக்கு எங்க நாட்டு அரசியலைப்பத்தி என்னடா கவலை?

கட்டபொம்மனைத் தூக்கிலிட்டுக் கொன்ற கயவாளிக் கும்பலே! எங்க

கொண்டார். மகாராணி யின் மீது அவருக்கு ரொம்ப காலமாகவே ஒரு கண் இருந்து வந்திருக்கிறது. முதன் முதலில் காலையார் கோயில் சண்னையில் நமது மன்னர் முத்து வடுகநாதர் இறந்து போனாரே, அதை மன்னரின் மரணம் வீரமரணம் அல்ல. ராணியை அனைய வேண்டும் என்ற துராசௌயால், மருது பாண்டியரே அவரைக் கொண்ட செய்துவிட்டார். இந்த உண்மையைக் கும்பினியார்களே ரகசியமாக என்னிடம் தெரிவித்தார்கள். அது மட்டுமல்ல; நமது ராணி வேலு நாச்சியார் அகால மரணம் அடைந்ததை நீங்கள் அறிவீர்கள். ராணியின் மரணம்கூட இயற்கையானது தானா, அல்லது மருந்திட்டுக் கொண்ற மர்மக் கொலையா என்ற சந்தேகத்துக்குக் கூட நிறைய இடமிருக்கிறது. காரணம், மருதுபாண்டியரின் நாட்டாசைதான். மறவர்களுக்குப் பாத்தியப்பட்ட இந்தச் சீமையை அகம்படியர்களுக்கு உரிமையாக்க வேண்டும் என்பதே மருதுபாண்டியரின் ஓரே நோக்கம். எனவேதான் அவர் மகாராஜாவையும் வஞ்சித்துக் கொண்றார்; மகாராணியையும் மயக்கிச் சோரம்புரிந்தார். பின்னர் மகாராணியையும் மருந்திட்டுக் கொண்று சீமையைக் கைப்பற்றிக் கொண்டு விட்டார்.

அவரது ஆட்சியில் அவர் என்னைற் தான் தர்மங்களும் நன்மைகளும் செய்திருப்பதாக நீங்கள் கருதலாம். தாம் செய்த இத்தகைய பஞ்சமாபாதகங்கள் அனைத்தையும் மூடி மறைப்பதற்காகத் தான் அவர் தர்மங்கள் செய்தார். மேலும்,

தர்மம் செய்வதற்கு அவர் யார்? தர்மம் செய்தது யார் சொத்து? மறவருடைய சொத்தை எடுத்து அகம்படியருக்குத் தர்மம் செய்வதா? கடைத் தேங்காணை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பதா? இந்த அநியாயத்தை மறவர்களான நாம் இனியும் சுகித்துக் கொண்டிருக்க முடியாது. மறவர் குலத்தின் அரசு பரம்பரையையே கொன்று குவித்த மருது பாண்டியனை நாம் இனியும் விட்டுவைக்கக் கூடாது. ஆம், விட்டு வைக்கவேகூடாது. வாழ்க மறக்குலம்! வாழ்க சிவகங்கை!

: (கோஷம்) வாழ்க படமாத்தூர் உடையத்தேவர்!

(கூட்டத்திலுள்ள ஒருசிலர் மட்டும் இதே கோஷத்தை எதிரொலிக்கிறார்கள்).

கூட்டத்தில் சிலர் : வாழ்க படமாத்தூர் உடையத்தேவர்!

(இந்தச் சமயத்தில் கிராமவாசி - 1 கூட்டத்திலிருந்து பிரிந்து முன்னுக்கு வந்து கத்தத் தொடங்குகிறான்).

: (ஆக்திரத்தோடு) துரோகிகளா! ஊரை இரண்டு படுத்தவா திட்டம் போடுறீங்க? டேய், வெள்ளைப் பிசாசே! தர்ம நியாயத்தைப் பற்றிப் பேச வந்திட்டியே, தர்ம நியாயத்தைப் பற்றிப் பேச உனக்கென்னடா உரிமை இருக்கு? எங்கோ அக்கரைச் சீமையிலேயிருந்து வந்த பயலுக்கு எங்க நாட்டு அரசியலைப்பத்தி என்னடா கவலை?

கட்டபொம்மனைத் தூக்கிலிட்டுக் கொன்ற கயவாளிக் கும்பலே! எங்க

ம். 2

ம். 1

நாட்டைச் சுடுகடாக்கு உள்க்கு ஏதுநா
உரிமை? அந்நியப் பதரே! உடையத்தேவன் பக்கம் திரும்பி டெம்,
உடையத்தேவா! குலத்தைக் கெடுக்க வந்த
கோடாலிக் காம்பே! மாண்பு
இழந்தவனே! மரியாதை கெட்டவனே!
வெள்ளைக்காரனுக்குக் கும்பிடு போடும்
வீணப் பதரே! மருதுபாண்டியர் மீது
அவதாறு கிளப்பியா உன் ஆட்சியைக்
காப்பாத்தப் பார்க்கிறே? அண்ணன்
தம்பிகள் போல வாழ்ந்து வந்த
அகம்படியரையும் மறவரையும்
அடிமைகளாக்கவா பார்க்கிறே? உன்
வாழ்வு எத்தனை நாளைக்கு? பாவி! நீ
உயிரோடு இருப்பதே இந்த நாட்டுக்குச்
சாபக்கேடு! இதோ உன்னை என்ன
செய்கிறேன், பார்!


இடுப்பில் செருகியிருந்த கட்டாரியைக் கையில்
எடுத்து ஒங்கியவாறு உடையத்தேவனைத்
தாக்கப் போகிறான். இந்தச் சமயத்தில் அக்ளியு
தன் கைத்துப்பாக்கியால் அவனைக் கட்டு
வீழ்த்துகிறான். குண்டடிப்பட்ட கிராமவாசி
மார்பிலிருந்து இரத்தம் கொட்ட, அடி சாய்ந்து
விழுகிறான்.

- கிராம. 1 : (விழும்போது) வாழ்க சிவகங்கை! வாழ்க
மருதுபாண்டியர்!
- ஆக்ளியு : (கீழே விழுந்தவனைக் காலால் புரட்டிப்
பார்த்து விட்டு) பயல் இறந்துவிட்டான்.
அயோக்கியன்! ஆம், இவன்
மருதுபாண்டியனின் ஒற்றன்;
அகம்படியன்! இந்த முடிகுட்டு விழாவில்
கலகத்தை மூட்டுவதற்காக அனுப்பப்
பட்டவன்! ஒரு மறக்குல மன்னனைத்
தாக்க இந்த அகம்படியனுக்கு என்ன

ஆணையும்! (பொது மக்களிடம் திரும்பி) பொது மக்களே! பார்த்தீர்களா, இவன் ததியை? நூபகம் எவ்வதுக் கொள்ளுங்கள். கம்பியினிலின் ஆணையை மீறத் துணியும் எவ்வளக்கும் இந்தக் கதிதான். இந்தச் சீமை மறவர்களுக்கே உரியது. அகம்படியர்களின் அட்டகாசம் எதுவும் இனிப்ப பலிக்காது. ஜாக்கிரதை! ம், கலைந்து போங்கள்!

(துப்பாக்கியை ஆகாயத்தை நோக்கித் தூக்கி, மீண்டும் ஒரு வேட்டு வெடிக்கிறான், கூட்டம் கலையத் தொடங்குகிறது).

- திரை -



இப்பு : காலையார்கோயில் அரண்.

பாந்திரங்கள் : வெள்ளைமருது, ஊழமத்துரை, சிவத்தையா, ஆக்னியூ, வெங்ஞி, சிப்பாய்கள்.

(வெள்ளைமருது, ஊழமத்துரை, சிவத்தையா மூவரும் உருவிய வாளோடு யுத்தக் கோவத்தில் நிற்கிறார்கள். பின்னணியில் துப்பாக்கிச் சபதமும் வாள்கள் மோதும் சபதமும் யுத்த ஆரவாரமும் கேட்கின்றன. இந்தச் சமயத்தில் சின்னமருது வாளேந்திய கையோடும் இரத்தக் காயங்களோடும் ஓடோடி வருகிறான்).

சின்ன : அண்ணா! அண்ணா!

வெள்ளை : என்ன தம்பி? இதென்ன பதற்றம்? என்ன நடந்தது?

மருது பாண்டியன் (ஸ்ரீத்திர நாடகம்)

சின்னா

: அண்ணா! நமது திட்ட மெல்லாம் பாழாகி விட்டது அண்ணா, பாழாகிவிட்டது!

வெள்ளன

: சின்ன மருது! என்ன நடந்தது? சொல் தீக்கிராம்.

சின்னா

: சொல்வதற்கு என்ன இருக்கிறது, அண்ணா? நமது நாட்டு மக்களே நமக்குக் குழிதோண்டி விட்டார்கள். நமக்கு மட்டுமா? தங்கள் கையாலேயே தங்களுக்குச் சமாதி கட்டிவிட்டார்கள் அண்ணா! நாம் காட்டிக் கொடுக்கப்பட்டோம் அண்ணா, காட்டிக் கொடுக்கப்பட்டோம்!

வெள்ளன

: (ஆத்திரத்தோடு) காட்டிக் கொடுக்கப் பட்டோமா? யாரால்? எப்போது?

சின்னா

: அந்தக் கொள்ளைக்கார வெள்ளையர்கள் ஜாதி வெறியைக் கிளப்பிவிட்டு, நமது மக்களைப் பிளவுபடுத்திவிட்டார்கள். படமாத்துர் உடையத்தேவன் என்ற ஒரு அநாமதேயப் பேர்வழியை சிவகங்கைக்கு மன்னனாகப் பிரகடனம் செய்து மக்களை, மறவர்களை எதிராகத் தாண்டிவிட்டுவிட்டார்கள். அரசுரிமை அகம்படியனுக்கா, மறவனுக்கா என்ற சர்க்கையைக் கிளப்பி, ஜாதிச் சண்டையை மூட்டிவிட்டு விட்டார்கள்.

வெள்ளன

: அட, அப்பாவி மக்களா! அரசுரிமையை யாருக்கானால் என்ன? அந்த அரசுரிமை அந்நியனான வெள்ளையனுக்கு இல்லை என்பதை உணரவுமா தவறிவிட்டீர்கள்! இந்த வெள்ளையர்களை விரட்டியடித்த பின்பு இந்த அரசுரிமையை வேண்டுமானால் நானே மனமுவந்து விட்டுக் கொடுத்திருப்பேனே!

: அண்ணா! நடந்ததை எண்ணிப் பார்க்கக்கூட நேரமில்லை. அந்தப் படுபாவி ஆக்னியூ தன் படைகளோடு அரணை நோக்கி வந்து கொண்டிருக்கிறான். நமது நாட்டு மக்களே அவனுக்குக் காட்டுக்குள் வழிகாட்டிவிட்டார்கள். இனி நாம் இங்கு இருப்பதில் பயனில்லை இப்போதே கோட்டையைவிட்டு வெளியேற வேண்டும். வேறு மார்க்கமே இல்லை!

ஊமை

: மருதுபாண்டியரே! எல்லாம் எண்ணால் வந்த சங்கடம்தான் உமக்கு. நானும் சிவத்தையாவும் இப்போதே வெளியேறுகிறோம். பிழைத்துக் கிடந்தால் மீண்டும் சந்திப்போம்.

சின்ன

: ஊமைத்துரையே! இது உம்மால் வந்த சங்கடம் அல்ல. நம் நாட்டு மக்களின் தலைவிதி இது! ஊர் இரண்டுபட்டால் சூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்ற கதையாக, இன்று இந்த வெள்ளையர்கள் கொண்டாட்டம் போடுகிறார்கள். இதற்கு யார் யாரை நொந்து கொள்வது? சரி பேசிக் கொண்டிருக்க நேரமில்லை. நாம் எல்லோரும் உடனே. வெளியேற வேண்டும்.

ஊமை

: மருதுபாண்டியர்களே! நீங்கள் அளித்த உதவிக்கும் ஆகரவுக்கும் மிகுந்த நன்றி. நாங்கள் வருகிறோம்.

(சிவத்தையாவும் ஊமைத்துரையும் மருது கோதரர்களை மார்போடு தழுவி விடைபெறுகிறார்கள்).

வருகிறேன், சின்னமருது பாண்டியரே!

(சிவத்தையாலும் மூலமாக துரையுங் வெளியேறுகிறார்கள்).

சின்னா

: அண்ணா! நாமும் வெளியேறியாக வேண்டும் புறப்படுக்கள், சீக்கிரம்.

வெள்ளா

: காலேஸ்வரா! உள்ளுடைய சந்திகூட எங்களுக்குப் பாதுகாப்பளிக்கவில்லை. இனி யார் எங்களைப் பாதுகாக்கப் போகிறார்கள்?

சின்னா

: இனி நமக்கு நாமேதான் பாதுகாப்பு, புறப்படுங்கள் அண்ணா, அதோ பாருங்கள், வெள்ளையர்கள் படை நெருங்கிவரும் ஆரவாரத்தை! ம், சீக்கிரம்.

(வெள்ளை மருதுவும் சின்ன மருதுவும் மறுபுறமாக ஒடி மறைகிறார்கள். அவர்கள் மறைந்ததும்; துப்பாக்கி வெடிச் சப்தமும் வாள்கள் மோதும் சப்தமும், கதவு உடைபடும் சப்தமும் கேட்கின்றன. ஒரே ஆரவார ஒவிதொடர்ந்து ஆக்னியு, வெல்ஷ், சிப்பாய்கள் எல்லாரும் துப்பாக்கிகள் கசிதம் வருகிறார்கள்).

ஆக்னியு

: சிப்பாய்களே! அந்தத் துரோகிகளைத் தேடிப் பிடியுங்கள்! கட்டி இழுத்து வாருங்கள்!

வெல்ஷ்

: (உள்ளே சென்று திரும்பி) ஜெனரல் ஸார்! எதிரிகள் தப்பி ஓடிவிட்டார்கள். கோட்டைக்குள் ஒருவர்கூட இல்லை.

ஆக்னியு


: என்ன, தப்பிவிட்டார்களா? கோழைகள்! கர்னல் வெல்ஷ்! அவர்கள் எங்கிருந்தாலும் தேடிப் பிடியுங்கள். இங்கேதான் காட்டுக்குள் எங்கே னும் ஒளிந்திருப்பார்கள், போய்த் தேடுங்கள். நாலாபக்கத்திலும் சூழ்ந்து பிடியுங்கள்.

உயிரோடு பிடிக்க முடியாவிட்டால்
சுட்டாவது பிடியுங்கள்! போங்கள்
சீக்கிரம்!

(வெல்லூர்ம் சிப்பாய்களும் விரைந்து
செல்கிறார்கள்).

எங்கே ஒடிவிட முடியும்? இந்த
ஆக்னியூவிள் அகரப் பிடியிலிருந்து தப்பி
ஒடுவதா? தப்பி ஒட முடியுமா?
ஆனானப்பட்ட கட்டபொம்மன் பட்ட
பாட்டுக்கு இந்த மருதுபாண்டியன்
எம்மாத்திரம்? மருதுபாண்டியா! உன்
முடிவு காலம் நெருங்கி விட்டது!
நெருங்கிலிட்டது! ஹஹஹா (பேய்ச்
சிரிப்புச் சிரிக்கிறான்).

- திரை -



ஆம்

: தெருக்காட்சி

பாத்திரங்கள் : முரசறைபவன் - 2, சிப்பாய் - 3, ஆர்
மக்கள்.


(முரசறைபவன் முரசை முடிக்கிக்கொண்டு
மேடைக்கு வருகிறான். கூட, கேவகன் - 3-ம்
வருகிறான். முரசொவி கேட்டு ஊர்மக்கள் வந்து
கூடுகிறார்கள். முரசொவி ஒய்ந்ததும், சிப்பாய்
- 3 தன் கையிலூள்ள அறிக்கையை
வாசிக்கிறான்).

ஆ. 3

: இதனால் சுகலமான ஜனங்களுக்கும்
தெரிவிப்பது என்னவென்றால்,
காணளையார் கோயில் காட்டிலிருந்து

தப்பித்துக் கொண்டுபோன வெள்ளை மருது, சின்ன மருது இரண்டுபேரும் தலைமறைவாக இருந்து கொண்டு, கம்பெனியாருக்கு எதிராகச் சுதி வேண்டுகள் செய்து வருகிறார்கள். எனவே கம்பெனியாரின் எதிரிகளான அவர்கள் இருவருக்கும் யாரும் தங்க இடமோ, உண்ண உணவோ, வேறு உதவிகளோ அவித்து ஆதரிக்கக்கூடாது. அப்படி யாரேனும் அத்துமீறி ஆதரிப்பதாகத் தெரிந்தால் அவர்கள் கம்பெனியாரின் ஆக்கினைக்கும் தண்டனைக்கும் ஆளாவார்கள். மேற்படி மருதுபாண்டியர்களைப் பற்றியோ அவர்களுக்கு ஆதரவளித்து உதவுபவர்கள் பற்றியோ தகவல் சொல்பவர்களுக்குக் கம்பெனியார் தக்க சன்மானம் வழங்குவார்கள். மேற்படி மருது பாண்டியர்களை உயிருடனோ அல்லது பின்மாகவோ பிடித்துக் கருபவர்களுக்குக் கம்பெனியார் ஏராளமான சன்மானங்கள் வழங்குவதென முடிவு செய்திருக்கிறார்கள். இந்த உத்தரவின்படி நடந்து, கம்பெனியாருடன் ஒத்துழைக்குமாறு சுலவமான ஜனங்களும் கோரப்படுகிறார்கள். இதனை மீறி நடப்பவர்கள் கடுந்தண்டனைக்கு ஆளாவார்கள் என்று எச்சரிக்கப் படுகிறார்கள். இப்படிக்கு கிழக்கிந்தியக் கம்பெனியாரின் ராணுவ ஜெனரல் ஆக்னியூ துரை உத்தரவு.

(மீண்டும் முரசொலி. முரசறைபவனும் சிப்பாய் 3-ம் செல்கிறார்கள்).



- இடம்** : (இராணுவ முகாம்) கூடாரத்தின் வெளிப்புறம்.
- மாந்திரங்கள்** : ஆக்னியூ, வெல்ஷ், சிப்பாய் - 2.
- ஆக்னியூ** : என்ன மிஸ்டர் வெல்ஷ்! இன்னுமா அவர்களைப் பிடிக்க முடியவில்லை? கோட்டையையே காட்டிக் கொடுத்த மக்கள், அனாதைகள்போல் திரியும் மருதுபாண்டியரைப் பிடித்துக் கொடுக்கவா அஞ்சுகிறார்கள்? மருது பாண்டியரைப் பிடிக்காத வரையிலும் நாம் அடைந்த வெற்றி அத்தனையுமே பாழ்தான்!
- வெல்ஷ்** : இல்லை, ஜெனரல். தகவல் கிடைக்கத்தான் செய்கிறது. ஆனால் நாம் சென்று பிடிக்கு முன்னர் அவர்கள் இடம் மாறித் தப்பித்துவிடுகிறார்கள். விசுவாசமான ஊழியர்கள் சிலர் இன்னும் அவர்களுக்கு ஒத்தாசையாக இருந்துவருகிறார்கள் என்றே தெரியவருகிறது.
- ஆக்னியூ** : வெறும் வெட்கக் கேடு! நீர் என்ன செய்வீரோ எனக்குத் தெரியாது. இன்னும் பத்துத் தினங்களுக்குள் நீர் அவர்களை எந்த நிலையிலாவது பிடித்துக் கொண்டு வராவிட்டால், உமது திறமையின்மையைக் குறித்து நான் மேலிடத்துக்குத் தெரிவிக்க நேரிடும். ஆமாம், இத்தகைய அவமானம் எனது இராணுவ வாழ்க்கையிலேயே எனக்கு நேர்ந்ததில்லை.

வெல்ஷ்

: முயன்று பார்க்கிறேன், ஜெனரல்!

(இந்தச் சமயம் சிப்பாய் - 2 பிரவேசிக்கிறான்).

சிப். 2

: ஜெனரல் ஸாலூப்! மருது பாண்டியர்கள் அருகிலுள்ள சங்கரப்பதிக் காட்டுக்கு உள்ளோதான் ஒளிந்திருக்கிறார்களாம். சகல தகவல்களையும் தெரிந்துவந்திருக்கிறான் நமது கையாள்.

ஆக்னியு


: அப்படியா? வெல்ஷ்! உடனே புறப்படும் எப்படியும் அவனை விடாப்பிடியாக விரட்டிப் பிடித்து, இங்குக் கொண்டுவந்து நிறுத்த வேண்டும். ஆமாம், ம. சீக்கிரம்!

வெல்ஷ்

: வருகிறேன், ஜெனரல்!

(வெல்ஷ் செல்கிறான்).

- திரை -



ஐப்

: காடு

பாத்திரங்கள்

: வெள்ளைமருது, சின்னமருது, வெல்ஷ், சிப்பாய்கள் 1, 2, 3.

(சின்ன மருதுவும் வெள்ளை மருதுவும் காட்டில் ஒரு மரத்தடியில் அமர்ந்திருக்கிறார்கள். திடீரென்று பின்னணியிலிருந்து,

“அதோ இருக்கிறார்கள்!
பிடியுங்கள்! பிடியுங்கள்!”

என்ற குரல் கேட்கிறது. குரல் கேட்டுத் திடுக்கிட்டெடமுந்த மருது சகோதரர்கள் தமது உடைவாள்களை உருவிக் கொண்டு

தப்பிச்செல்ல முயலுகிறார்கள். அதற்குள் இருபறத்திலிருந்தும் சிப்பாய்களும் வெல்ளங்கும் வந்து விடுகிறார்கள்.

வெல்லங்கு

சின்னா

: சிப்பாய்களே! பிடியுங்கள் அவர்களே!

(சிப்பாய்கள் நெருங்குகிள்ளார்).

: நெருங்காதீர்கள்! நெருங்கினால் உங்கள் ஒருவர் தலைகூட மிஞ்சாது!

(சிப்பாய்கள் தாக்க முளைகிறார்கள். உடனே சோகாதரர்கள் இருவரும் எதிர்த்துத் தாக்குகிறார்கள். ஒரு சிப்பாய் வெட்டுப்பட்டுக் கதறி விழுகிறான். இதனைக் கண்டதும் வெல்லங் வெள்ளை மருதுவை நோக்கிச் சுடுகிறான். தொடையில் குண்டடிப்பட்டு இரத்தம் கசிய அலறிவிழுகிறான் வெள்ளை மருது. சின்ன மருது அண்ணனைத் தூக்கிச் செல்கிறான். உடனே வெல்லங் ஆணையிடுகிறான்).

வெல்லங்கு

வெள்ளை

சின்னா

: சிப்பாய்களே! அவர்களைப் பிடியுங்கள். பிடித்துக் கட்டுங்கள்.

: (கையை ஊன்றி எழுந்து உட்கார்ந்து) அடே வெல்லங்கு! நன்றி கெட்ட பதரே! என்னைச் சுட்டா பிடிக்கத் துணிந்தாய்? (வேதனையால்) காளேஸ்வரா,

: (பிடிக்க வந்த சிப்பாய்களை நோக்கி) பக்கத்தில் வராதீர்கள். வந்தால் உங்களைக் கொன்று குவித்து விடுவேன்!

வெல்லங்கு

: சின்ன மருது! என்ன மிரட்டுகிறாய்? இனி உன் ஜம்பம் பலிக்காது. உன்னைச் சுற்றிலும் நாலா பக்கத்திலும் எனது படை வீரர்கள் வளையமிட்டு நிற்கிறார்கள். தெரிந்துகொள்! (சிப்பாய்களிடம் திரும்பி) என்னடா தயங்குகிறீர்கள்? பிடியுங்கள் அவனை.

(சிப்பாய்கள் நெருங்கிப் பிடிக்க முனைகிறார்கள். சின்ன மருது அவர்களைத் தாக்க முனைகிறான். அந்தக் கமயத்தில் வெல்ளி சின்ன மருதுவின் தலையில் கைத்துப்பாக்கியால் ஒங்கி அறைகிறான்).

சின்ன


: ஐயோ, அண்ணா (கதறியவாறே கீழே விழுகிறான்).

வெல்லி

: சிப்பாய்களே, அவர்கள் இருவரையும் பிடித்துக் கட்டுங்கள். கட்டி இழுத்துவாருங்கள்.

(கீழே விழுந்த மருது சகோதரர்களைக் கயிற்றால் கட்டிக் கரகரவெனத் தரையோடு இழுத்துச் செல்கிறார்கள் வெல்லி மீசையை முறுக்கி விட்டவாறே பின்னால் செல்கிறான்).

- திரை -



அடம்

: (திருப்பத்தூர்) கோட்டை.

பாத்திரங்கள்

: ஆக்னியூ, வெல்லி, சின்னமருது, வெள்ளைமருது, சிப்பாய்கள்.

(ஆக்னியூவும் வெல்லி ஒரு பறத்தில் நிற்கிறார்கள். மறுபுறத்திலிருந்து சிப்பாய்கள் 2-ம் 3-ம் மருது சகோதரர்கள் இருவரையும் விலங்குகளால் கட்டிப்பினைத்து இழுத்துக் கொண்டுவந்து நிறுத்துகிறார்கள்).

ஆக்னியூ

: மருது பாண்டியர்களே! தப்பி ஓடிவிடலாம் என்றா நினைத்தீர்கள்? நீங்கள் எங்கு ஓடினாலும் இந்த ஆக்னியூவின் பிடியிலிருந்து தப்பவே

முடியாது என்பதைத் தெரிந்து
கொண்டார்களால்லவா?

பேர்னா

: ஆக்னியு! இந்த நாட்டின் அதிபதியான என்னைச் சுட்டுப் பிடித்துக் கொண்டுவர உனக்கு என்ன உரிமை இருக்கிறது? என்னையும் என் தம்பியையும் இப்படி விவக்கிட்டு நிறுத்தி விசாரிக்க உனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?

ஆக்னியு

: அதிகாரம்! - உரிமை - ! மருது பாண்டியா! சிவகங்கைச் சீமையை ஆள்வதற்கு மட்டும் உனக்கு என்ன உரிமை இருக்கிறது?

சின்னா

: ஆக்னியு! இதே கேள்வியை நீ வேறு சமயத்தில் கேட்டிருந்தால் இதற்குள் உன் தலை மண்ணில் உருண்டிருக்கும். என் அண்ணாவை, இந்த நாட்டின் அதிபதியை, தலைவரை, வேட்டையாடிச் சுட்டுப் பிடிக்க உனக்கென்ன தெரியம்! நாட்டின் அரசரிமையைப் பற்றிக் கேட்கிறாயே, கேட்பதற்கு நீ யார்? நாங்கள் இந்த மண்ணில் பிறந்து வளர்ந்த இந்த நாட்டின் பிள்ளைகள். இந்தச் சீமையின் பிரஸூகள்! எங்கள் மண்ணை ஆள எங்களுக்கு உரிமையுண்டு. ஆனால் கடல் கடந்துவந்த கொள்ளைக்காரணான உனக்கு இந்த மண்ணில் நிற்பதற்குக்கூட உரிமை இருக்கிறதா?

ஆக்னியு

: என்னுடைய உரிமையைப் பற்றி நீ கேட்க வேண்டியதில்லை. இந்தத் தென்னாட்டுச் சீமைகளின் கலெக்டரான லாஷிங்டனின் பிரதிநிதி தான் உங்கள் அதிகாரி. எனவேதான் உங்களை விசாரிக்கிறேன்.

சின்னா

: (ஏன்னமாக) விசாரணை! எதற்காக இந்த விசாரணை? ஏன் இந்தக் கபட நாடகம்?

மருது பாண்டியன் (சரித்திர நாடகம்)

யாரை ஏய்ப்பதற்கு? ஊரை ஏய்க்கவா?
உலகத்தை ஏய்க்கவா?

ஆக்னியு

: நீங்கள் இருவரும் செய்த குற்றங்கள்...

சின்ன

: நாங்கள் என்ன குற்றம் செய்தோம்? இந்த நாட்டை அன்னியர்களான உங்கள் கையில் அடகு வைக்கமாட்டோம் என்று ஆர்த்தெழுந்தது குற்றமா? பட்டத்துக்கும் பதவிக்கும் அதிகாரத்துக்கும் ஆஸப்பட்டு, மாணம் மரியாதையை யெல்லாம் உங்கள் காலடியிலே காணிக்கை செலுத்திய புதுக்கோட்டைத் தொண்டைமானைப் போல், எட்டயபுரத்து எட்டப்பனைப் போல், படமாத்தூர் உடையத் தேவனைப் போல் நாங்களும் உங்களிடம் பணிந்து போகவில்லையே, அதுகுற்றமா? எதுகுற்றம்? ஆக்னியு எது குற்றம்? தன்மானத்தை விற்றுப் பிழைப்பதற்கு நாங்கள் அத்தகைய தாய் வயிற்றில் பிறக்கவில்லை. தெரிந்துகொள். எங்கள் மீது குற்றம் சாட்ட உனக்கு எத்தனை நெஞ்சுத் துணிச்சல்!

ஆக்னியு

: மருது பாண்டியா! இதோ நீங்கள் இருவரும் செய்த குற்றங்கள்: நீயும் உன் தம்பியும் ஷஹதரலியோடு சேர்ந்து நாட்டைக் கைப்பற்றியது ஒரு குற்றம். வேலுநாச்சியாருக்குச் சொந்தமான இந்தச் சீமையை எவ்வித உரிமையுமின்றி அபகரித்தது ஒரு குற்றம். கட்டபொம்மனுக்கு உதவியளித்துக் கைகொடுத்தது ஒரு குற்றம். அவன் தம்பி ஊமைத் துரைக்கு அடைக்கலம் தந்து பாதுகாத்தது ஒரு குற்றம். வாரிசுரிமைப் பத்திரத்தைக் காட்ட மறுத்து எங்களோடு போராடியது மறு குற்றம்!

வெள்ளை

: ஆக்னியு! இநாய்களின் சமீபத்தில் ஆட்டுக்குட்டி என்ன செய்தாலும் குற்றம்தான், நாங்கள் செய்தது ஒரே ஒரு குற்றம்தான், அது என்ன தெரியுமா? வெள்ளையர்களான உங்கள் ஆட்சியை முனையிலேயே கிள்ளியெறியாமல் அதனை வேறோடு வரை விட்டுவிட்டுத் தவிக்கிறோமே- அது ஒன்றுதான் நாங்கள் செய்த குற்றம்; இந்த நாடு செய்த குற்றம்!

ஆக்னியு

: மருது பாண்டியா! நீங்கள் இருவரும் குற்றங்களை ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா, இல்லையா?

சின்ன

: (சிரித்து) உன் திருப்திக்காகவா? ஆக்னியு! நீ எங்களுக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் வழங்கிக்கொள். ஆனால் உன் உருட்டல் மிரட்டல்களுக்குப் பயந்து நீ சாட்டும் குற்றங்களை, நாங்கள் செய்யாத குற்றங்களை, நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஆக்னியு

: மருதுபாண்டியா! சூண்டுக்குள் அடைப்பட்ட பின்னர், குழுறுவதில் பயனில்லை. உன்னைப் போலத்தான் கட்டபொம்மன் உறுமினான். கயத்தாற்றுப் புளியமரம் அவனுயிரைக் குடித்தது. உன்னைப் போலத்தான் நீ அடைக்கலம் தந்து காப்பாற்றினாயே, அந்த ஊமைத்துரை - அவனும் உறுமினான். இப்பொழுது அவனும் பிடிபட்டு, அண்ணனைத் தொடர்ந்து உயிரை இழக்கப் போகிறான்!

சின்ன

: அடப்பாவி! ஊமைத் துரையையும் கொன்றுவிடத் திட்டமிட்டுவிட்டர்களா?

ஆக்னியு

: (சிரித்து) சகோதரர்களான நீங்கள் இருவரும் இப்படி ஒன்றாக இல்லைந்து நிற்கும்போது. அவன் மட்டும் தன் அண்ணன் கட்டபொம்மனைப் பிரிந்து உயிர் வாழவாமா?

வெள்ளள

: ஆக்னியு! கேவி போதும். வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சாதே. உன் தண்டனை எதுவானாலும் அதனை உடனே நிறைவேற்று.

ஆக்னியு

: தண்டனையா? கட்டபொம்மனின் உயிரைக் குடித்த கயத்தாற்றுக் கட்டைப் புளியமரத்தைப் போல் இதோ இந்துத் திருப்பத்தூர்க் கோட்டையில் உள்ள தூக்குமரம் உங்கள் இருவர் உயிரையும் குடிக்கக் காத்து நிற்கிறது. தெரிந்ததா?...

சின்ன

: ஆக்னியு! சாவைக் கண்டு அஞ்சம் கோழைகள் அல்ல நாங்கள். இன்று நீ என்னையும் என் அண்ணையும் தூக்கிலிட்டுக் கொன்று விடலாம். ஆனால் நீதியை, நேர்மையை, சுத்தியத்தை, சுதந்திரத்தை நீ மட்டுமல்ல; உங்கள் வெள்ளையர் கூட்டமே வெள்ளம்போல் திரண்டெழுந்து வந்தாலும், தூக்கிலிட்டுக் கொன்றுவிட முடியாது. சுத்தியத்தை ரத்த வெள்ளத்தினால் சாகடித்துவிட முடியாது ஆக்னியு, சாகடித்துவிட முடியாது! இன்று நீ எங்களை, எங்கள் நாட்டு மக்களைச் சூழ்சியாலும் வஞ்சகத்தாலும் பிரித்து ஆளலாம். ஜாதியின் பேரால், மதத்தின் பேரால், இனத்தின் பேரால், மொழியின் பேரால் நீ இன்று இந்த நாட்டு மக்களைப் பிரித்தாளலாம். ஆனால் என்றென்றும் உண்ணால் இப்படியே ஆண்டுகொண்டிருக்க முடியாது. இன்று நீங்கள் புரியும்

கொலைகளுக்கும் கொள்ளோகளுக்கும்
எதிர்காலம் உங்களுக்குத் தண்டனை
வழங்காமல் போகாது ஆக்னியு!

மக்கள் என்றென்றும் ஏமாளிகளாக
இருக்க மாட்டார்கள். அவர்கள்
விழித் தெழுந்தால், அவர்கள்
ஒன்றுதிரண்டு உறுத்தெழுந்தால்,
உங்களைப்போன்ற ஆதிக்கவெறி
கொண்ட, போர்வெறிபிடித்த,
நாட்டாசைகொண்ட நாசகாலர்கள்
அனைவரையுமே பூண்டோடு
ஓழித்துக்கட்டிலுவார்கள். உங்களது நாடு
பிடிக்கும் நயவஞ்சகத்தையெல்லாம்
வேரோடும் வேரடி மண்ணோடும்
வெட்டி எறிந்து விடுவார்கள்; உங்கள்
வர்க்கத்தையே தவிடு பொடியாக்கித்
தரைமட்டமாக்கி விடுவார்கள். இதை
நீயும் நானும் பார்க்காமல் போகலாம்;
ஆனால், உன்னுடைய சந்ததியாரும்
என்னுடைய வம்சத்தாரும் இதனை
எதிர்காலத்தில் காணத்தான்
போகிறார்கள். இது நிச்சயம்.

ஆக்னியு

: போதும், நிறுத்து! உன்னிடம் தர்ம
நியாயம் பேச வரவில்லை.

சின்ன

: உன்னிடம் தர்ம நியாயத்தையும் நாங்கள்
எதிர்பார்க்கவில்லை.

ஆக்னியு

: (ஆக்திரத்தோடு) யாரடா சிப்பாய்கள்!
இவர்களை இழுத்துச் செல்லுங்கள்;
இழுத்துச் சென்று தூக்கில் ஏற்றுங்கள்!

வெள்ளை

: ஆக்னியு! உன்னிடம் அடிமைப்பட்டு
வாழ்வதைவிட, ஒருமுழுக் கயிற்றில்
விடுதலை பெறுவது எவ்வளவோ
மேலானது! (தன்னைப் பிடித்திருக்கும்
சிப்பாய்களை நோக்கி) விடுங்கள்

மருது பாண்டியன் (சரித்திர நாடகம்)

132

என்னை! நானே வருகிறேன்.
(திமிறிச் சிப்பாய்களின் பிடியிலிருந்து
விடுபடுகிறான்).

சின்ன

: ஆக்னியு! ஜாக்கிரதை. இன்று எங்களுக்கு
நேரிடும் இதே கதி நாளை உனக்கோ உன்
வர்க்கத்துக்கோ காத்து நிற்கிறது என்பதை
மறந்துவிடாதே. வருகிறேன்.
(சிப்பாய்களின் பிடியை உதறிவிட்டு)
விடுங்கள்டா! நானே வருகிறேன்.

மருது சகோதரர்கள் இருவரும் சிப்பாய்கள்.
முன் செல்ல கம்பீரமாக நடந்துசெல்கிறார்கள்.
அவர்கள் செல்வதையே பார்த்துக்
கொண்டிருக்கிறான் ஆக்னியு).

ஆக்னியு

: (மருது சகோதரர்கள் உள்ளே சென்ற
பின்னர்) சிப்பாய்களே! சீக்கிரம்
ஆகட்டும்! மாட்டுங்கள் கயிற்றை!

(பின்னணியில் சின்ன மருதுவின் குரல்,
கருக்கிட்டுச் சாகும்போது தொண்டை குறுகிய
கரகரப்போடு எழும் குரல்).

சின்ன


: (பின்னணியில்) வாழ்க சிவகங்கை! வாழ்க
தாய் நாடு! வாழ்க...

(குரல் இறுகி நெரிபட்டுச் சாகிறது. குரலைக்
கேட்கச் சுகியாதவனாக, வெல்ளி முகத்தைச்
சட்டென்று வேறு பக்கம் திருப்பியவனாக,
தனது தொப்பியைக் கழற்றிக் கையில்
எடுத்துக்கொள்கிறான்).

வெள்ளை

: (பின்னணியில்) வாழ்க சிவகங்கை! வாழ்க
சுதந்திரம்! வாழ்க காளேஸ்வரா!...
காளேஸ்....

(குரல் இறுகி நெரிபட்டுச் சாகிறது).



(நிமுஞ்காஸி

: வெண்திரையில் ஒரு மரக்கிளையில் போடப்பட்ட ஓர்க்குக் கூவிற்றில் மருது சகோதரர்கள் இருவரும் உயிரிழந்து தொங்கி ஊசலாடும் நிமுஞ்காஸி,

(பின்னணியில் தந்தி வாத்தியத்திலே இழையும் மெல்லிய சோக திசை, இந்த திசையில் பின்னணியிலே, திரைக்குப் பின்னிருந்து, பின்வரும் அறிவிப்பு):

அறிவிப்பு

: (பின்னணியில்) ஆம், முதலாவது இந்திய சுதந்திரப் போருக்கு முன்பே, இன்றைக்கு நாற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னால் தாய்நாட்டின் சுதந்திரத்துக்காகப் போராடிய மருது பாண்டிய சகோதரர்களின் வாழ்க்கை இப்படித்தான் முடிவு கண்டது. ஜாதி வெறிக்கு இரையாகிப் பிளவுற்ற மக்களால் அன்றைய தமிழகத்தின் சுதந்திரப் போர் வீழ்ச்சியற்றது. வெள்ளையர்கள் நம்மிடையே விதைத்துச் சென்ற ஜாதிவெறி, இனவெறி, மொழி வெறி, மதவெறி முதலியவற்றால் நாம் நாற்றாண்டுக் காலமாக அடிமைகளாக இருந்தோம். இன்று வெள்ளையர்கள் வெளியேறி விட்டார்கள். எனினும், அவர்கள் விதைத்துச் சென்ற விஷ வித்துக்களான வெறி உணர்ச்சிகள் நம்மைவிட்டுக் குடியோடிப் போயிற்றா? அந்த வெறியுணர்ச்சியின் மிச்ச

மருது பாண்டியன் (சரித்திர நாடகம்)

- சொச்சங்கள் இன்றும் நம் வாழ்வைப் பாதிக்கவில்லையா? இன்றும் இத்தகைய வெறியணர்ச்சியைப் பயன்படுத்தும் நாசகாலர்கள் இல்லையா? இன்றும் நமது வாழ்வின் முன்னேற்றத்துக்கு இவை தடைவிதிக்கவில்லையா? நெஞ்சில் கை வைத்து நினைத்துப் பாருங்கள்; இதோ தூக்கில் தொங்கும் இந்த இரண்டு வீரர்களையும் மனத்தில் எண்ணி நினைத்துப் பாருங்கள்; நிச்சயம் நினைத்துப் பாருங்கள்!

(அறிவிப்பு முடிகிறது. அறிவிப்பு முடிந்ததும் பின்னணியில் பின்வரும் பாரதியின் பாடல் உச்சஸ்தாயியில் ஒற்றைக் குரவில் ஒவிக்கத் தொடங்குகிறது.)

(பாட்டு)

**ஐகி மதங்களைப் பாரோம் - உயர்
ஜனம் இத்தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்ற
வேறு குலத்தினர் ஆயினும் ஒன்றே!**

**ஓன்று பட்டாலுண்டு வாழ்வே! - நம்மில்
ஒற்றுமை நீங்கில் ஆனவர்க்கும் தாழ்வே!
நன்றிது கேர்ந்திடல் வேண்டும் - இந்த
நூனம் வந்தால் மின் நமக்கிக்கு வேண்டும்?**

- திரை -

(நாடகம் முற்றுப் பெற்றது.)

